

# இனிக்கும் பாடல்கள்

## சிறுவர் பாடல்

கலை 6 / SWEET SONGS

ச. அருளானந்தம்





K. THENUSHA R  
72, 2nd LANE  
ANANDAPUR  
TRINCO

# இனிக்கும் பாடல்கள்

( Sweetest Songs)

## சிறுவர் பாடல்

ச.அருளானந்தம்.

B.A.M.Lit.D.A. PhD. SLEAS



சுசா வெளியீட்டகம்

இல.180/43 பில்லையர்க்

கொழும்பு-11

இலங்கை

தொ.மே.011 2430721/தொ.ந. 011 2334597

இனிக்கும் பாடல்கள்  
© வ/ப சுசர வெளியீட்டகம்  
முதலாம் பதிப்பு 2011  
தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை

இனிக்கும் பாடல்கள்  
ச.அருளானந்தம்  
வ/ப சுசர வெளியீட்டகம்  
ப.32 மி.மீ 210 x மி.மீ 297  
ISBN 978 - 955 - 676 - 139 - 9      விலை ரூ-

கல்வி ஆலோசனை மற்றும் மேற்பார்வை

சரத் சந்திர ஜயவர்தன

B. A. (இலங்கை) MSc களனி

கணணி தட்டச்சு

பிரசாத் அமரசிங்ஹ

பதிப்பு வெளியீடு விநியோகம்



சுசர

சுசர வெளியீட்டகம்

இல.180/43 பீப்ல்ஸ்பார்க்

கொழும்பு-11

இலங்கை

தொ.பே.011 2430721/தொ.ந. 011 2334597

எனது உரை

சிறுவர்கள் சிந்தனைத் திறன் படைத்தவர்கள். எதனையும் துருவி ஆராயும் ஆற்றல் கொண்டவர்கள். சிறுவர்களது உள்ளங்கள் நாற்றுமேடை போன்றன. அவர்களது உள்ளங்களில் சிந்திக்கத் தக்க எண்ணக்ருக்களை விதைக்க வேண்டும். அவ்விதைகள் நல்லனவாகவும், வல்லனவாகவும் இருத்தல் அவசியம். சில கல்விமாத்கள் அறக்கருத்துக்களைப் பிள்ளைகளுக்குப் போதிக்கத் தேவையில்லை. நவீன விஞ்ஞான, தொழில்நுட்பக் கருத்துக்களை சிறுவர்களுக்குப் போதிக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.

அறக்கருத்துக்கள் கொண்ட சிறுவர் இலக்கியங்கள் நமது சிறுவர்களுக்கு அவசியம் தேவை என்பதை இன்றைய சமூகம் போகின்ற போக்கை உணர்ந்தால் புரியும். 'வையத்துள் வாழ்வாங்கு வாழும்' கலையை நம் இளைய சமுதாயத்துக்கு வழங்க வேண்டியது அசியமாகிறது. பல்வேறு தலைப்புக்களில் சிறுவர்களுக்கு அறிவைப் புகட்ட வேண்டும். அவ்வகையில் நானும் என்னால் முடிந்தவரை சிறுவர்களுக்காக எழுதுகிறேன். அவர்களுக்கு இவ்வகை நூல்களை அறிமுகம் செய்து படிக்கத் தூண்ட வேண்டும்.

இச்செயற்பாட்டினை பெற்றோரும், ஆசிரியர்களும் முன்னெடுக்க வேண்டும். நாங்கள் பிள்ளைகளுக்குச் சிறந்த வழிகாட்டல்களைச் செய்யத் தவறினால் அதன் எதிர் மாறான பிரதிபலிப்புக்களைத்தான் காணமுடியும். நல்ல சமூகத்தை உருவாக்க சிந்திக்கவைக்கும் ஆற்றலை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

பல்வகையான சிறுவர் பாடல்களைக் கலந்து 'இனிக்கும் பாடல்கள்' என்ற இந்நூலில் புகுத்தியுள்ளேன். சிறுவருக்கு இவற்றை அறிமுகம் செய்து சிந்திக்க வையுங்கள். இந்நூலின் உருவாக்கத்தில் மறைமுகமாகப் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி.

நன்றி

கேணிப்பித்தன் ச.அருளானந்தம்

## இந்நூலின் உள்ளே...

1. காலைவணக்கம்
2. வரவேற்கிறோம்
3. திக்கு முக்குத் தாளம்
4. செல்வம் உனக்கே பாட்டு
5. அண்ணன் பாடும் பாட்டு
6. வாழ்ந்து காட்டு
7. பறவையினத்தைப் பாடு
8. கல்வி கற்கவேண்டும்
9. புதுமைப் பெண்
10. புகழ் வாழ்வாய்
11. குளிர் நீராவாய்..
12. சுழலும் சில்லு
13. உப்புக் காற்று
14. மழைக்காலம்.
15. வெயிற்காலம்
16. சூரியக் குஞ்சு
17. வெள்ளம் பரவுது
18. மேகக்குடை
19. குடையுலா
20. கவனமாக இரு
21. புசிக்கக் கொடு
22. சூழலியல்
23. இயற்கைக் காட்சி
24. காலை நேரம்
25. ஐம்புலனறிவு
26. கற்போம்
27. தாவரத்தைப் பார்
28. வெள்ளிக்குஞ்சுகள்

## I. காலை வணக்கம்.

காலை வணக்கம், காலை வணக்கம்  
காலை வணக்கம் சொல்வோம்

காலை வணக்கம், காலை வணக்கம்  
கடவுள் வாழ்த்துப் படிப்போம்

காலை வணக்கம், காலை வணக்கம்  
கவலை இன்றிப் படிப்போம்

காலை வணக்கம், காலை வணக்கம்  
சந்தோ சமாக இருப்போம்

காலை வணக்கம், காலை வணக்கம்  
ஒன்றாய் ஆடி மகிழ்வோம்

காலை வணக்கம், காலை வணக்கம்  
சந்தோச மாய்ப் படிப்போம்  
காலை வணக்கம், காலை வணக்கம்  
எப்படி உங்கள் நலம்

காலை வணக்கம், காலை வணக்கம்  
நலமாக நாமும் இருப்போம்



## 2. வரவேற்கிறோம்

வருக வருக என்று நாங்கள்  
வரவேற்கிறோம் - உன்னை  
வரவேற்கிறோம்.

வந்து சேர்ந்து பாடியாட  
வரவேற்கிறோம் - நாங்கள்  
வரவேற்கிறோம்

அன்பான எங்கள் செல்வம்  
அறிவாயா நீ - இதை  
அறிவாயா நீ  
இன்பம் பொங்க முறுவல் காட்டி  
இங்கோடி வா - நீ  
எழுந்தோடி வா

உன்னை நம்பி உலகம் இருக்கு  
உணர்வாயா நீ - தங்காய்  
உணர்வாயா நீ  
உணர்ந்து கொண்டு உயரவேண்டும்  
ஓடோடி வா - கற்போம்  
ஓடோடி வா

வந்து சேர்ந்து பாடியாட  
வரவேற்கிறோம் - நாங்கள்  
வரவேற்கிறோம்.





### 3. திக்கு முக்குத் தாளம்

திக்கு முக்குத் தாளம் - நீ  
 தினமும் போட்டு பாடு  
 தக்குப் புக்கு என்று - தட்டி  
 ததிங் கிணத்தோம் போடு

வலது கையை தூக்கு - அதை  
 வெளியில் நீட்டிக் காட்டு  
 வலது கையை விரைந்து - உடன்  
 வடிவாய் உள்ளே கூட்டு

இடது கையைத் தூக்கு - நீ  
 இடமும் வலமும் திரும்பு  
 உடலை அசைத்து ஆடு - உள்  
 உள்ளம் மகிழ்ந்து பாடு

காலை மெல்ல மடிப்போம் - நம்  
 கையை வெளியே எறிவோம்  
 வேலை தினமும் செய்வோம் - நாம்  
 விரைந்து பாடி அசைவோம்

திக்கு முக்குத் தாளம் - நீ  
 தினமும் போட்டு பாடு  
 தக்குப் புக்கு என்று - தட்டி  
 ததிங் கிணத்தோம் போடு



## 4. செல்வம் உனக்கே பாட்டு

தங்கை என்றே சொல்வேன் - நீ  
தாளம் போட்டு காட்டு  
செங்கை ஆகும் கைகள் - என்  
செல்வம் உனக்கே பாட்டு

அன்பு நிறைந்த உள்ளம் - அதில்  
அறிவு பெருகித் துள்ளும்  
என்றும் விழிகள் சிரிக்கும் - எனது  
உள்ளம் சிறகை விரிக்கும்

ஊரார் புகழ் வேண்டும் - உன்னை  
உலகம் போற்ற வேண்டும்  
பாரில் உள்ள மக்கள் - பெரும்  
பயனை அடைய வேண்டும்

விண்ணை வெற்றி கொள்ளும் - கல்வி  
விரைந்து கற்க வேண்டும்  
மண்ணின் தலைவி வாழ்க - என்றும்  
மாந்தர் போற்ற வாழ்க.



## 5. அண்ணன் பாடும் பாட்டு

அண்ணன் பாடும் பாட்டு - நல்ல  
 அறிவைப் புகட்டும் பாட்டு  
 எண்ணம் கருத்தில் இருக்கும் - அறிவு  
 உள்ளத் திருந்து சுரக்கும்

முதியோர் சொல்லைக் கேட்போம் - அவர்நம்  
 முதிசம் என்று ஏற்போம்  
 பதியும் வண்ணம் கேட்போம் - அவற்றை  
 பகிர்ந்து வாழ்ந்து காப்போம்

ஆணும் பெண்ணும் சமமாய் - இங்கு  
 அன்பு கொண்டு வாழ்ந்தால்  
 காணும் உலகம் இன்பம் - என்றும்  
 காலம் எல்லாம் சொர்க்கம்

பூக்கள் எல்லாம் அழகு - அவை  
 பூக்கும் மரங்கள் பலது  
 பூக்கள் சேர்ந்தால் மாலை - போன்று  
 பொலிந்து சேர்ந்து வாழு.



## 6. வாழ்ந்து காட்டு

புமித் தாயைப் பாடு - அது  
பொறுமை தன்னைக் காட்டும்  
சாமி பெயரைச் சொல்லு - மனம்  
சாந்தி பெற்றுத் துள்ளும்



மாந்தர் தன்னைப் பாடு - அவர்  
மனதை கொஞ்சம் கேளு  
சாந்தம் உள்ளே இருக்கா - இல்லை  
சங்கடம் உள்ளே இருப்பா?

உன்னைப் போலே போற்று - பிறர்  
உன்னை நம்ப வாழு  
உன்னை வெற்றி கொண்டால் - இறை  
உன்னோடு இருப்பார் அன்பால்

எண்ணும் எழுத்தும் போற்று - அதை  
எழுதி வாழ்ந்து காட்டு  
எண்ணம் தூய்மை காணும் - உன்  
இதயம் கோயில் ஆகும்.

நன்றும் தீதும் யார்க்கும் - தானாய்  
நம்மைத் தொடுவ தில்லை  
என்றும் நன்மை செய்வாய் - வாழ்வில்  
இன்பம் காட்டும் எல்லை.


## 7. பறவை இனத்தைப் பாரு..

பறவை இனத்தைப் பாரு - அவை  
பாடும் பாட்டைக் கேளு  
உறவை வளர்த்துக் கொள்ளு - உன்  
உணர்வு விரிந்து கொள்ளும்.

பூக்கள் மலர வண்டு - சுற்றி  
படை யெடுத்து வருது  
ஈக்கள் மொய்க்கும் என்று - தேனை  
இதழுள் வைத்து இருக்கு

பாயைச் சுருட்ட வில்லை - இன்னும்  
பணி தொடங்க வில்லை  
தாயைப் பார்த்துப் பிள்ளை - எல்லாம்  
தானே கற்க வேண்டும்

கிழக்கு வாளைப் பாரு - ஒளி  
கிழித்து வருது முகிலை  
துலக்கிப் பல்லை குளித்து - உன்னைத்  
தாய்மைப் படுத்திக் கொள்ளு




## 8. கல்வி கற்கவேண்டும்

கல்வி கற்க வேண்டும் - அதனைக்  
கற்றுத் தேற வேண்டும்  
தொல்லை நீங்கி வாழ - அது  
துணை புரிய வேண்டும்

உன்னை உணர வேண்டும் - நீ  
உலகை அறிய வேண்டும்  
தன்னை உணர்ந்த பின்னால் - நீ  
தலைவி யாக வேண்டும்.

சட்டம் பயில வேண்டும் - தங்கை  
தலை நிமிர வேண்டும்  
குட்டும் மனிதர் வெட்க - நிமிர்ந்து  
குலவு நடை போடு

மொழிகள் யாவும்கற்பாய் - கற்றால்  
முன் அணியில் நிற்பாய்  
வழிகள் பலதைக் காண்பாய் - மாந்தர்  
வறுமை போக்க உழைப்பாய்.



## 9. புதுமைப் பெண்

அன்பை முகத்தில் காட்டு - உன்  
அகத்தில் மலர்ச்சி ஊட்டு  
என்றும் இனிமை தேக்கு - அந்த  
இதயம் கோயில் ஆக்கு

வறுமைக் கோட்டை உடைப்பாய் - உன்  
வரவைக் கண்டு விடியும்  
சிறுமை ஓடி ஒதுங்கும் - உலகம்  
சிலிர்த்து அழகு துலங்கும்.

அடிமை விலங்கை உடைப்பாய் - இந்த  
அவனி உன்னைப் புகழும்  
அடிக்க ஓங்கும் கைகள் - உன்னை  
அன்பால் வணங்கித் தழுவும்.

வாழ்க்கை முழுதும் இன்பம் - நாம்  
வாழும் முறையில் உண்டு  
வாழ்க்கை இன்பத் தேராய் - மாற்றி  
வாழ்ந்து புகழைத் தேடு



## 10. புகழ வாழ்வாய்

வளியை உற்றுப் பாரு - அதன்  
வலிமை பற்றிக் கேளு  
வளி அசைந்து கொண்டால் - நம்  
வாழ்க்கை விரிந்து கொள்ளும்.

வளி அசைந்து கொள்ள - வெப்பம்  
வெய்யோன் அள்ளித் தருமாம்  
தெளிந்து வீசும் போது - அதனைத்  
தென்றல் என்று கொள்வார்.

கடலை அழுக்கிப் பார்க்கும் - அலை  
கரையைத் தொட்டுப் பார்க்கும்  
உடலை உரைஞ்சிப் பார்க்கும் - மனிதர்  
உள்ளம் மகிழ வைக்கும்

வேகம் கொண்டு வந்தால் - அலை  
விரைந்து அழிவைக் கொடுக்கும்  
ஊகம் கொண்டு வாழ்வாய் - இந்த  
உலகம் புகழ வாழ்வாய்



## 11. குளிர் நீரவாய்

மேகம் திரண்டு வந்தால் - வான்  
விரைந்து கருமை கொள்ளும்  
வேகம் கொண்டு உரசும் - மின்  
வெட்டி இடியாய் முழங்கும்.


வான் அலைகள் அதிரும் - மழை  
வந்து மாரி பொழியும்  
மீன் புரண்டு துள்ளும் - குளம்  
மீது நிறைந்து கொள்ளும்

தாகம் தீர்க்கும் நீராய் - என்  
தங்கை வாழ வேண்டும்  
சோகம் எல்லாம் ஓடும் - உன்  
சொந்தம் எல்லாம் பாடும்

வருந்தும் ஏழைக் கிரங்கு - அவர்  
வருத்தம் போக்க இறங்கு  
திருத்தம் வேண்டும் என்றால் - அதை  
செய்து காட்டு நன்றாய்



## 12. சுழலும் சில்லு



சுழன்று செல்லும் வஸ்சின் சில்லு  
 சுழன்று சுழன்று போகும் - தினம்  
 சுழன்று தூரம் போகும்

சுழன்று செல்லும் காரின் சில்லு  
 சுழன்று சுழன்று போகும் - தினம்  
 சுழன்று தூரம் போகும்

சுழன்று செல்லும் சைக்கிள் சில்லு  
 சுழன்று சுழன்று போகும் - தினம்  
 சுழன்று தூரம் போகும்.

பாரம் ஏற்றி செல்லும் லொறியின்  
 பக்கச் சில்லும் சுழலும் - தினம்  
 சுழன்று தூரம் செல்லும்

சிக் புக் கோச்சி வண்டிச் சில்லு  
 சத்தம் போட்டுப் போகும் - தினம்  
 சுழன்று தூரம் போகும்.  
 சிக்க மைய நமது கடமை  
 தினம் முடிக்க வேண்டும் - தங்காய்  
 தினம் முடிக்க வேண்டும்.


### 13. உப்புக் காற்று


உப்புக் காற்று வந்து - ஊதி  
 உள்ளே புகுந்து வீசும்  
 வெப்பம் நீங்கி வியர்வை - மெல்ல  
 விரும்பும் இதத்தை ஊதும்

யன்னல் கம்பி நிறமும் - மாறி  
 செதில் செதிலாய் மெலியும்  
 என்ன விந்தை என்று - மனம்  
 எண்ணி அறிவும் விரியும்

வீட்டின் வேலிக் கம்பி - முதல்  
 வேறு இரும்புப் பொருளும்  
 நாட்கள் செல்ல துருவால் - மெல்ல  
 நலிந்து துகளாய் ஆகும்

உப்புக் காற்று பட்டால் - அதன்  
 உருவம் மாறிப் போகும்  
 எப்பொ ருளும் உலகில் - நிலைத்து  
 என்றும் நிற்ப தில்லை.






#### 14. மறைக்காலம்

வானக் கோழி அழுகிறதாம்  
வாடி தங்காய் பார்ப்போம்  
வானம் எங்கும் இருண்டுளதாம்  
வாடி தங்காய் கேட்போம்.

காலை விட்ட வெள்ளைமுட்டை  
காவு கொண்டு போனதார்?  
மாலை விட்ட தங்க முட்டை  
மறைத்துக் கொண்டு போனதார்?

துருவக் கரடி தொலைஞ்சு போச்சாம்  
துயரால் வானம் அழுதாம்  
பெருகும் வெள்ளிக் கூட்டமெல்லாம்  
போன தென்று அழுதாம்.

வானம் அழுதால் வாழுமுலகு  
வெள்ளக் கடலாய் மாறும்  
மோன நிலைதான் மிகுதியாகும்  
மாய்ந்து எல்லாம் அழியும்.




## 15. வெயிற்காலம்

வானக் கோழி கொக்கரிப்பாம்  
 வாடி தங்காய் கேட்போம்  
 வானம் எங்கும் வெளிச்சமாச்சாம்  
 வாடி தங்காய் பார்ப்போம்

வானக் கோழி முட்டையுண்டாம்  
 வானின் உச்சியில் பெரிதாய்  
 ஞானச் சுடரைப் பரப்பிவருதாம்  
 ஞாயிறு தானா பார்ப்போம்

தங்க முட்டையும் பவனிவருதாம்  
 தங்காய் வாடி பார்ப்போம்  
 திங்கள் திங்கள் திங்களென்று  
 சேர்ந்து விண்மீன் வருதாம்.

எம்மைத் தொட்ட குளிர்விறைப்பு  
 எங்கோ ஓடிப் போச்சாம்  
 சும்மா இருந்தால் சோம்பலாகும்  
 சேர்ந்து உழைத்து வாழ்வோம்.



## 16. சூரியக் குஞ்சு

வான முகட்டில் சூரியக்குஞ்சாம்  
வாடி தங்காய் பார்ப்போம்  
வானப் பரப்பில் பஞ்சுக்கூட்டம்  
வடிவாய் உண்டாம் பார்ப்போம்

சூரியக் குஞ்சு சிரிக்கிறதாமே  
சூழ்ந்த நீர்நிலை மோந்து  
பாரிய ஆவி மேலெழுதாமே  
பாரினை மூடியே வருதாம்

சூல்கொண்ட மேகம் காரிருளாகி  
சூழுதாம் திரண்டு வானில்  
ஆழ்கடல் இரைந்து பேரலைதள்ளி  
ஆர்க்குதாம் ஓடுவோம் வான்

சோவென மழைத்துளி பேரிரைச்சலோடு  
சேருதாம் மண்ணிலே ஊர்ந்து  
காவெலாம் சிரித்து வான்மழைகண்டு  
களிக்குதாம் ஆடுவோம் நனைந்து.

## 17. வெள்ளம் பரவுது

வானக் கடலடி உடைந்து ஒழுகுதாம்  
வாடி தங்காய் பார்ப்போம்  
ஏனம் கைகளில் ஏந்திட வழியில்லை  
இறைவனை கேட்போம் வான்

வீடுகள் தோறும் வெள்ளம் புகுந்ததாம்  
வேடிக்கை யாரிடம் சொல்வேம்  
காடுகள் கழுவிட தண்ணீர் நிறைந்ததாம்  
காவெலாம் முழுகுதாம் பார்ப்போம்.

ஆடுமாடுகள் அனைத்தும் மிதக்குதாம்  
ஆரிடம் சொல்லி மாழ்வோம்  
கூடுறை பறவைகள் கொப்பினில் காயுதாம்  
கூதலால் நடுங்குதாம் பார்ப்போம்

வெட்டி முழங்குதாம் மின்னல் அடிக்குதாம்  
வேடிக்கை தன்னைப் பார்ப்போம்  
வெட்டை வெளியெலாம் வெள்ளம் பரவுதாம்  
மெலியரைக் காத்திடச் சேர்வோம்.



## 18. மேகக் குடை

பூமியை மறைத்துக் குடைதனைப் பிடித்து  
புனையுதாம் மேகம் ஆடை  
பூமியைப் பார்க்கச் சூரியக் குஞ்சு  
புது வழி தேடுதாம் சாடை

சூட்டினைப் பெற்ற மேகக் குடையது  
பிய்ந்து போனதால் மழைநீர்  
வாட்டி எடுக்குதாம் சோவெனத் தரைநீர்  
வழிந்து கழுவுதாம் தரையை

பூஞ்செடி சவளுது பூஞ்சிட்டித் துவளுது  
புவனமே நீரினில் மூழ்கி  
நோஞ்ச உயிரினம் காயந்தமண் தேடுது  
நோவது யாரைந் சொல்லு?

குளிரதைப் பரப்பி தரையினைத் தடவி  
கூட்டுதாம் நடுக்கத்தை ஊட்டி  
எளியவர் முதியவர் அனைவரும் சமமென  
எள்ளி நகைக்குதாம் இயற்கை.







## 19. குடையலா

வான மழைத்துளி கீழே சொரியுது  
வந்துமே பாரடி தங்காய்  
ஆன குடையணி ஊர்வலம் வருதாம்  
எழுந்துமே வந்துநீ பாரு.

விண்ணின் மழைத்துளி வாளை உடைத்துமே  
விரைந்து கொட்டுது கீழே  
திண்ணை வளைகளில் தொங்கிய பழங்குடை  
திற்பட்டுப் போகுது மேலே

வண்ணக் குடைகளும் போர்த்த உறைகளும்  
வலம்வரும் காட்சியைப் பாரு.  
தண்ணீர் தரையெலாம் தவழுது ஓடங்கள்  
தவிக்குது சனமெலாம் கேளு.

பொத்தல் துணிகளும் போர்வை அணிகளும்  
போகுது உறைவிடம் தேடி  
செத்தல் மரஞ்செடி சேரும் அடையல்கள்  
சேர்ந்துமே போகுது ஓடி

ஊர்மனை எல்லாம் வெள்ளம் சேர்ந்துமே  
ஊருதாம் பாம்பினைப் போலே  
சூரியன் வானில் தோன்றியே வந்தால்  
தீருமாம் எல்லாம் ஓடி


## 20. கவனமாக இரு

கருமேகம் வானிலே சூழ்ந்திடும் போது  
கவனமாய் இருக்கணும் தங்காய்  
கருக் கொண்ட மேகம் மின்னேற்றம் பெற்று  
கடுமையாய் தாக்கிடும் தங்காய்

மின்னலை தோன்றும் வெட்டி முழங்கும்  
வெளியினில் திரிதல் கேடு  
யன்னலை மூடு கதவினைத் தாளிட்டு  
யாவரும் வீட்டினுள் இருத்து.

தொலைக் காட்சி வானொலி யாவையும் மூடு  
தொல்லை வந்திடும் கேளு  
தொலைபேசி அழைப்பினை துண்டித்து விட்டு  
துரிதமாய் செயற்படு தங்காய்.

தண்ணீரில் நிற்காதே தெருவினில் போகாதே  
தாக்குமாம் மின்னலை நேராய்  
உன்னையும் காத்திடு ஊரையும் காத்திட  
உழைப்பது உன்கடன் தங்காய்.




## 21. பூசிக்கக் கொடு

வீட்டு வாசலில் பசியென வருவோர்க்கு  
விருந்தினை அளித்திடு தங்காய்  
காட்டும் கருணையால் அவருள்ளம் குளிரும்  
கடவுளும் உன்னுளம் புகுவார்.

ஏழை எளியவர் ஏதிலி முதியவர்  
எவரென நோக்காது உதவு  
வாழை நமக்கெலாம் கனிதந்து உதவுது  
வாழ்ந்திடு வாழையைப் போலநீ

வீட்டுக் கூரையும் சுவரையும் பார்த்திடு  
வெயில் மழை தாங்கியே காக்குது  
நாட்டு மக்களும் நலிவுறும் போதிலே  
நீயும் முன்னின்று காப்பாய்.

நாக்குச் சுவையினை ஊட்டிடும் வேளை  
நமக்கும் மொழிக்கும் உதவும்  
காக்கும் பற்களும் இல்லாது போனால்  
கடுமொழி வந்துமே இடறும்.



## 2.2. சூழலியல்

இயற்கைச் சூழல் ஒன்று - அது  
இறைவன் படைப்பு என்பர்  
செயற்கைச் சூழல் ஒன்று - மனித  
செயலால் வந்த தென்பார்

வானும் மண்ணும் ஒளியும் - நீரும்  
வந்து படரும் வளியும்  
ஊனும் உயிரும் உலகில் - இறைவன்  
உவந்த படைப்பு என்பர்

உயிர்கள் உள்ள பிரிவில் - இருக்கும்  
ஒன்று தாவர இராச்சியம்  
அயரா உழைப்பில் வாழும் - உயிர்கள்  
அனைத்தும் விலங்கு இராச்சியம்

ஒன்றில் ஒன்று தங்கி - இந்த  
உலகில் வாழ்க்கை நடத்தும்  
தன்மை விந்தை கண்டு - நாம்  
தெளிவு கொள்ள வேண்டும்



## 23. இயற்கைக் காட்சி


கிழக்கு வானம் வெளுக்கும் - இருள்  
கிழிந்து ஒளியும் பரவும்  
பழகும் பறவைக் கூட்டம் - சேர்ந்து  
பாடி மகிழ்ச்சி ஊட்டும்

பூக்கள் மலர்ந்து ஆடும் - வண்டு  
புகுந்து தேனை மாந்தும்  
மூக்குள் வாசம் ஊரும் - அந்த  
மணத்தில் இன்பம் மோதும்.

இருண்ட குளிரில் இறங்கி - பனியும்  
இலையின் நுனியில் தூங்கும்  
பரவும் வெயிலின் செயலால் - நிறம்  
பார்க்க ஏழும் தோன்றும்

திண்மம் திரவம் வாயு - நிலையில்  
தெரியும் பொருள்கள் யாவும்  
வண்ண வடிவம் மாறும் - வெப்பம்  
மாய வேலை செய்யும்.

கண்கள் சுற்றிப் பார்க்கும் - சூரிய  
கதிர்கள் வெளிச்சம் சேர்க்கும்  
எண்ணில் அடங்காக் காட்சி - இயற்கை  
எல்லாம் அள்ளிக் காட்டும்



## 24. காலைநேரம்

காலை விடிந்து கொள்ளும் - மக்கள்  
கண்கள் மலர்ந்து கொள்ளும்  
பாலை ஊட்டப் பசுவும் - கன்றை  
பார்த்து இரங்கி அழைக்கும்.

கோழி நிலத்தில் உலாவும் - சேவல்  
குஞ்சும் சேர்ந்து குலாவும்  
மேழி இழுக்கும் எருதும் - எழுந்து  
வாலைச் சுழற்றி விசுக்கும்.

காகம் கரைந்து கூடும் - அதைக்  
கண்டு குயிலும் கூவும்  
வேகம் கொண்ட காளை - விரைந்து  
வண்டி இழுத்துச் செல்லும்.

கோயில் மணியும் ஒலிக்கும் - நாதம்  
காற்றில் பரவி இனிக்கும்  
பாயும் கன்றின் துள்ளல் - ஓய்ந்து  
பாய்கள் சுருண்டு கொள்ளும்

வேலை முயற்சி தொடங்கும் - மக்கள்  
விரைந்து இயக்கம் கொள்வார்  
சோலை வயல் தோட்டம் - எங்கும்  
செய் தொழில்கள் நடக்கும்


## 25. ஐம்புலன் அறிவு

கண்கள் பார்த்துக் கொள்ளும் - ஒலியைக்  
காதும் கேட்டுத் துள்ளும்  
உண்ண வாயும் உண்டு - சுவைத்து  
உணர நாவும் உண்டு

வண்ணப் பூக்கள் மலரும் - காற்று  
வாசம் மேனி தடவும்  
மண்ணின் குளிர்ச்சி காலில் - பட்டு  
மனதைக் கிறங்கச் செய்யும்

நாக்குச் சுவையைக் காட்டும் - மொழிக்கு  
நாவும் வாயும் உதவும்  
தாக்கி வீசும் காற்று - மேனி  
தடவி அளைந்து உணர்த்தும்

காதும் கண்ணும் மூக்கும் - வாய்  
காத்துப் போற்றும் உடலும்  
ஓதும் நமக்கு உலகை - அந்த  
உண்மை தெரிந்து உயர்வோம்.



## 26. கற்போம்


கண்ணைப் பறிக்கும் பூக்கள் - நம்  
கண்ணில் பட்டுப் பதியும்  
மண்ணில் உள்ள மணங்கள் - நம்  
மூக்கில் மணத்தைப் பதியும்

தென்றல் காற்று வீசி - உடலை  
தொட்டுத் தழுவும் உணர்வோம்  
கன்று தாயை அழைக்கும் - சத்தம்  
காதில் வந்து ஒலிக்கும்

கன்னல் பாலைக் காய்ச்சி - தேனைக்  
கலந்து வாயில் விடுவோம்  
என்ன சுவைதான் இருக்கும் - அதை  
எமது நாவுக் கணிக்கும்

சொல்லும் நாவுத் துவளும் - மொழி  
துள்ளி வந்து பொழியும்  
வெல்லும் வண்ணம் நாவை - நம்  
வெண்மைப் பற்காள் காக்கும்.

ஒன்பது வாசல் கொண்ட - உடல்  
உயிரை அடைத்த கோட்டை  
உண்மைப் பொருளை உணர்வோம் - அதன்  
உண்மை புரிந்து வாழ்வோம்.





## 27. தாவரத்தைப் பார்


மரமும் செடியும் புல்லும் - சூழ்ந்து  
வாழும் சிறிய பூண்டும்  
பரந்து படரும் கொடியும் - தாவர  
வகையுள் மெல்ல அடங்கும்


மரத்தை நன்றாய் பாரு - நிலத்தில்  
வளர்ந்து நிமிர்ந்து நிற்கும்  
உரத்த காற்றில் ஆடும் - அசைந்து  
ஊஞ்சல் ஆட்டி நிமிரும்.

கிளைகள் உள்ள மரங்கள் - நமக்கு  
குளிர் நிழலைக் காட்டும்.  
கிளைகள் இல்லா மரங்கள் - எவர்க்கும்  
கொள்ளை பயனைக் கொடுக்கும்

சிறிய விதைக்குள் இருக்கும் - கரு  
சிதறி நிலத்தில் வீழ்ந்தால்  
பெரிய மரமாய் வளரும் - அதை  
புரிந்து கொள்ள வேண்டும்

கண்ணைச் சுழற்றிப் பாரு - எங்கும்  
காணும் பசுமை காண்பாய்  
உண்மை கண்டு வியப்பாய் - இந்த  
உலகின் மகிமை புரிவாய்.





## 28. வெள்ளிக் குஞ்சுகள்

இரவு நேரம் வாளைப் பார்த்தேன்  
இதயம் துள்ளி மகிழ்ந்தது.  
பருவ நிலவைச் சூழ்ந்து வெள்ளி  
பவனி வந்து சிரித்தது

தங்க நிறத்தில் நிலவுக் கோழி  
தனது குஞ்சைத் தேடுதோ?  
எங்கும் குஞ்சாய் நிறைந்து கிடக்கு  
எந்தக் குஞ்சைத் தேடுதோ?

கூட்டங் கூட்டமாய் வெள்ளிக் குஞ்சுகள்  
கூடிச் சேர்ந்துக் குலாவுது  
சூட்டைப் பரப்பும் சூரியன் வரும்வரை  
சேர்ந்து களித்து மகிழுதோ?

காலை நேரம் வெள்ளிக் குஞ்சுகள்  
கலைந்து ஒளிந்து கொள்ளுமாம்  
மாலை வரைக்கும் மறைந்துநடுங்கி  
வாடி வதங்கி ஏங்குமாம்.





இந்நூலாசிரியர் ...

கலாநாயகனும் கேணிப்பித்தன் ச.அருளானந்தம் அவர்கள் நாடறிந்த எழுத்தாளர். ரிறுவர்களுக்காகப் பலநூல்களை எழுதி பல சாகித்திய விருதுகளைப் பெற்றவர். ஆசிரியர், அதிபர் கல்விப்பணிப்பாளர் எனச் சேவையாற்றியவர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, பதிவெழுத்து, நாடகம் எனப் பலதுறைகளிலும் ஈடுபட்டுவருபவர். முறைசாராக் கல்வியிலும், முன்பின்னிக் கல்வியிலும் ஆர்வம் கொண்டவர். வினாயாமிடிலுள்ள வினாயாமிட்டு என்ற நூலைப் பலவகையிலுள்ள அச்சுத் தொகுப்புகளில் எழுதி, அதனைத் தமிழில் அழகாக மொழிமாற்றம் செய்தவர். அந்நூல் முன்பின்னிகளில் சிறந்த பாடத்திட்டமாக உள்ளது.

அற்புதமான வானம் என்ற ரிறுவர் சிந்தனைக் கதைகள் அற்புதமான பல்வேறுபட்ட கதைகளைக் கொண்டது. அந்நூலுக்கு இலங்கைச் சாஸ்திரிய விருதும் 55 000 ரூபாய் பரிசும் கிடைத்தது. வாக்கினிலே இனிமை கொண்டும். என்ற நாவலையும், கண்ணனும் இராமனும் என்னும் ரிறுவர் கதையினையும் சிங்கள மொழியில் தொழில் நிறுவனம் மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ளது. சிரமிய வழக்காறுகளையும் தொகுத்து எழுதியுள்ளார். இந்நூலினையும் எழுதியுள்ளார். அதிகரிக்கத் தக்க விசயங்களை இந்நூலில் தந்துள்ளார். இந்நூல் நல்ல படிப்பினையை வாசகர்களுக்குத் தருகிறது. இதில் நாயறிந்த, அரியாத பல கதைகள் உண்டு. நாமனைவரும் படிக்க வேண்டிய நல்லதொரு நூலாகும்.

கலாநாயகி, கேணிப்பித்தன் ச.அருளானந்தம் அவர்கள் இதுவரை ஐம்பத்திவெட்டு நூல்களை எழுதியுள்ளார். பல பரிசுகளையும், விருதுகளையும் இலக்கியத்துக்காகப் பெற்றுள்ளார். அவர்களுடைய நூல்களைத் தமிழ்க் கும் நல்லுடகம் வாழ்ந்து ஆநாவு தாளேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவரது இலக்கியப் பணி தொடர நாமெல்லோரும் சேர்த்து வாழ்த்துகோம்.

ஒ.குலேந்திரன்  
முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர்.  
56, மத்திய வீதி, உலர்மலை, திருகோணமலை



The author of this book is Dr.S.Arulanandham. He is a famous writer in Tamil and has written 52 books and many of them won national awards. He has written 05 volumes of short stories, 05 novels, and 01 book on Disaster management and 01 poetry book for adults. He also written 12 poetry books, 10 novels, 12 books on short stories, and biography of Swami Vipulananda. His writings are mostly for children. He was a teacher, principal and a SLEAS officer who served as Additional provincial Director of Education in the NEP Trincomalee and retired. His famous novel Vakkini Inimai Vendum was translated into Sinhala language as Gamthra Wickramaya by Dammike Jayasinha of Ruhunu University and published by Thothanna publication. A children Short story Kannanum Ramanam too translated into sinhala and released by Thothanna organization.

He is one of the resource person who written the curriculum for Early Childhood Care and Education in English and he has translated into Tamil. The valuable resource guide is used in our country. He won national awards for 05 books and 08 Provincial awards for his literary work. Most of his works are based on unity and peaceful life among the communities.

O.Kulenthiran



கசர வெளியீட்டகம்

இல.180/43 பில்லப்பார்க்  
கொழும்பு-11  
இலங்கை  
தொ.பெ.011 2430721/தொ.பெ.011 2334580

NX TB048  
Rs.  
80.00

ISBN - 978-955-676-139 - 9



9 789556 761399

Noolaham Foundation.  
noolaham.org | aavanaham.org

Cover Picture's By Internet